



**இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்
பாராளுமன்றம்**

**1988 ஆம் ஆண்டின் 71 ஆம் இலக்க,
முத்திரைத் தீர்வை (திருத்தச்) சட்டம்**

[1988, திசெம்பர் மாதம் 17 ஆந் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது]

அரசினர் ஆணைப்படி அச்சிடப்பட்டது.

1988, திசெம்பர் மாதம் 23 ஆந் தேதி இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்த
மானப் பத்திரிகையின் பகுதி II இற்கு குறைநிரப்பியாக வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்க அச்சுத் துறைக்களத்திற் பதிப்பிக்கப்பெற்றது.

கொழும்பு அரசாங்க வெளியீட்டலுவலகத்திற் பெற்றுக்கொள்ளலாம்.

1988 ஆம் ஆண்டின் 71 ஆம் இலக்க, முத்திரைத் தீர்வை
(திருத்தச்) சட்டம்

[1988, திசம்பர் மாதம் 17 ஆம் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது]

ச. வ.—ஒ. 22/87

1982 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க, முத்திரைத் தீர்வைச் சட்டத்தைத்
திருத்துவதற்கானதொரு சட்டம்

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தினால் பின்
வருமாறு சட்டமாக்கப்படுவதாகுத :—

1. இச்சட்டமானது 1988 ஆம் ஆண்டின் 71 ஆம் இலக்க, முத்திரைத் தீர்வை (திருத்தச்) சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம்.

சுருக்கப் பெயர்.

2. (இதனகத்துப்பின்னர் முதன்மைச் சட்டவாக்கம் எனக் குறிப்பிடு செய்யப்படும்) 1982 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க முத்திரைத் தீர்வைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவு, அப்பிரிவின் (ஆ) என்னும் பந்தியில், “மேல் நீதிமன்றத்தில் தொடுக்கப்படும் கடலாண்மை வழக்கு நடவடிக்கைகளில்” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “மேல் நீதிமன்றத்தில் தொடுக்கப்படும் கடலாண்மை அல்லது குடியியல் வழக்கு நடவடிக்கைகளில் அல்லது சட்டத்தினால் உருவாக்கப்படும் அல்லது தாபிக்கப்படும் வேறு ஏதேனும் நீதிமன்றத்தில் தொடுக்கப்படும் குடியியல் வழக்கு நடவடிக்கைகளில்” என்னும் சொற்களை இடுவதன்மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

1982 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்கச் சட்டத்தின் 2 ஆம் பிரிவைத் திருத்துதல்.

3. முதன்மைச் சட்டவாக்கத்தின் 4 ஆம் பிரிவு, அப்பிரிவில் ஏதேனும் சாதனம்” என்னும் சொற்கள் காணப்படும் இடங்களிலெல்லாம், “ஏதேனும் சாதனம் அல்லது ஆவணம்” என்னும் சொற்களை இடுவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

முதன்மைச் சட்டவாக்கத்தின் 4 ஆம் பிரிவைத் திருத்துதல்.

4. முதன்மைச் சட்டவாக்கத்தின் 5 ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :—

முதன்மைச் சட்டவாக்கத்தின் 5 ஆம் பிரிவைத் திருத்துதல்.

(i) அப்பிரிவின் (12) ஆம் பந்தியில் “நிறைவேற்றப்படும் சாதனம்;” என்னும் சொற்களுக்குப் பதிலாக “நிறைவேற்றப்படும், அங்கீகரிக்கப்பட்ட நாணய முகவராண்மை ஒன்றுக்குச் செய்யப்பட்ட நாணயக் கடிதமொன்றுக்கான விண்ணப்பம், நம்பிக்கைப் பொறுப்புப் பற்றுச்சீட்டு அல்லது நம்பிக்கைப்பொறுப்புக் கடிதமொன்று அல்லது அத்தகைய ஏதேனும் முகவராண்மைக்குச் சார்பாக அசையும் பருப்பொருட்கள் தொடர்பிலான நம்பிக்கைப் பொறுப்பொன்றின் வெளிப்படுத்துகை, அல்லது 24 ஆம் பிரிவின் (உஉ) என்னும் பந்தியில் குறிப்பிடப்பட்ட ஏதேனும் ஒப்பந்தம் என்பன தவிரந்த சாதனம்” என்னும் சொற்களை இடுவதன்மூலம்;

(ii) அப்பிரிவின் (14) ஆம் பந்தியில், அப்பிரிவின் (உ) என்னும் பந்தியை உடனடுத்துப் பின்வரும் பந்திகளை உட்புகுத்துவதன் மூலம்:—

“(உஉ) ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபத்தெட்டாம் ஆண்டின் 27 ஆம் இலக்கச் சட்ட உதவிச் சட்டத்தின்கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட சட்டஉதவியினோடு, வழக்குத் தொடரும், எதிர்வாதம் கூறும் அல்லது இடைவரும் விதித்துரைக்கப்பட்ட அலுவலரொருவரால் சான்றுப் படுத்தப்பட்ட ஆளெவரினாலும் அல்லது அவர் சார்பாக கோப்பிடப்படும் எல்லா ஆவணங்களும்;

(உஉஉ) மோட்டார் வாகனமொன்றினால் விளைவிக்கப்பட்ட இறப்பில் அல்லது சேதத்தில் இருந்து எழும் சேதாட்டுக்கு உரிமைகோரும் ஆளொவரினதும் சார்பாக அல்லது அவ்வாளினால் ஏதேனும் நீதிமன்றத்தில் கோப்பிடப்பட்ட எல்லா ஆவணங்களும்; அத்துடன்

(iii) அப்பிரிவின் 21 ஆம் பந்தியை உடனடுத்துப் பின்வரும் பந்தியைச் சேர்ப்பதன்மூலம்:—

“(22) ஆயிரத்துத்தொளாயிரத்து எண்பத்தியேழாம் ஆண்டின் 32 ஆம் இலக்க கமக்காரர் ஒய்லூகிய சமூகப் பாதுகாப்பு நலன்புரித் திட்டச் சட்டத்தின் ஏற்பாடுகளைப் பின்பற்றி எழுதி நிறைவேற்றப்படும் சாதனம்,”

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 7 ஆம்
பிரிவை மாற்
றீடு செய்தல்.

5. முதன்மைச் சட்டவாக்கத்தின் 7 ஆம் பிரிவு இத்தால் நீக்கஞ் செய்ப்பட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் புதிய பந்தி இடப்படுகின்றது:—

“ஒட்டும் முத்திரைகளை நீக்கஞ் செய்தல்.

7. (1) ஒரு சாதனத்திற்கு எந்த முத்திரைத்தீர்வை அறவிடப்படற்பாலதாகின்றதோ அந்த முத்திரைத் தீர்வையின் கொடுப்பனவு ஒட்டும் முத்திரையொன்றின் வாயிலாகவென சுட்டிக்காட்டப்படுமிடத்து அத்தகைய சாதனத்தை நிறைவேற்றும் ஆள் அல்லது நொத்தாரிசு மூலமாக நிறைவேற்றப்படும் ஒரு சாதனத்தின் விடயத்தில் நொத்தாரிசும் அந்த ஆளும் அல்லது அத்தகைய சாதனத்தை நிறைவேற்றும் ஆட்களுள் எவரேனும் ஒருவர், அது மீண்டும் பயன்படுத்தப்படுவதை அனுமதிக்காத வகையில் அவரது பெயரை அல்லது முறையே அவர்களது பெயர்களை மையினால் குறுக்கே எழுதி முதலெழுத்தொப்பமிடுவதன் மூலம் முத்திரையை நீக்கஞ் செய்தல் வேண்டும்.

(2) சாதனமொன்று இலங்கைக்கு வெளியே எழுதி நிறைவேற்றப்படுமிடத்து 25(2) ஆம் பிரிவில் குறிப்பிடு செய்யப்படும் ஆளொருவர், அத்தகைய சாதனத்தின்மீது ஒட்டப்பட்ட முத்திரையை, அது மீண்டும் பயன்படுத்தப்படுவதை அனுமதிக்காதவாறு அவரது பெயரை மையினால் குறுக்கே எழுதி முதலெழுத்தொப்பமிடுவதன்மூலம் நீக்கஞ் செய்தல் வேண்டும்.

(3) சாதனமொன்று ஐம்பது ரூபா அல்லது அதற்கு மேற்பட்ட பெறுமதியுடைய ஒட்டும் முத்திரையொன்றைக் கொண்டிருக்குமிடத்து, அத்தகைய முத்திரையானது, (1) ஆம் அல்லது (2) ஆம் உட்பிரிவில் குறிப்பிடு செய்யப்பட்ட எழுத்துக்கு மேலதிகமாக ஒரு கூர் முனைப்பால், துளையிடும் கருவியால், வெட்டும் கருவியால் அல்லது நறுக்குக் கருவியால் அதனை வெட்டுவதன் மூலம் நீக்கஞ் செய்யப்படுதல் வேண்டும்.

(4) ஓராம் (2) ஆம் அல்லது (3) ஆம் உட்பிரிவில் தரப்பட்டுள்ள முறையில் நீக்கக் செய்யப்படாத ஒட்டு முத்திரையைக் கொண்டுள்ள ஏதேனும் சாதனம், அம்முத்திரையின் பெறுமதியின் அளவுக்கு முத்திரையிடப்படவில்லையெனக் கருதப்படுதல் வேண்டும்.”

6. முதன்மைச் சட்டவாக்கத்தின் 12 ஆம் பிரிவானது அப்பிரிவில் “ஒரு ரூபா முத்திரையொன்றினைக் கொண்டிருத்தல் வேண்டும்” என்னும் சொற்களுக்குப் பதிலாக “ஒரு ரூபா பெறுமதியான முத்திரையை அல்லது முத்திரைகளைக் கொண்டிருத்தல் வேண்டும்.” என்னும் சொற்களை இடுவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

முதன்மைச்
சட்டவாக்
கத்தின் 12
ஆம் பிரி
வைத் திருத்
துதல்.

7. முதன்மைச் சட்டவாக்கத்தின் 13 ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:—

முதன்மைச்
சட்டவாக்
கத்தின்
13 ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

(i) ஓராம் உட்பிரிவில்—

(அ) பந்தி (உ) என்பதில் “மேல் நீதிமன்றத்தின் அல்லது மாவட்ட நீதிமன்றத்தின்” என்னும் சொற்களுக்குப் பதிலாக “மேல் நீதிமன்றத்தின் மாவட்ட நீதிமன்றத்தின் அல்லது சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட அல்லது தாபிக்கப்பட்ட வேறேதேனும் நீதிமன்றத்தின்” என்னும் சொற்களை இடுவதன் மூலம்; அத்துடன்

(ஆ) “விநியோகிக்கப்பட்ட படிவங்களின் மீது வரையப்பட்டு காசோலைகளின் மீது” என்னும் சொற்கள் அவ்வுட்பிரிவில் காணப்படும் இடங்களில் எல்லாம் அச்சொற்களுக்குப் பதிலாக “விநியோகிக்கப்பட்ட காசோலைப் படிவங்களின் மீது” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்”

அத்துடன்

(iii) அப்பிரிவின் (4) ஆம் உட்பிரிவை உடனடுத்துப் பின்வரும் உட்பிரிவை இடுவதன்மூலம்:—

“(4அ) கம்பனியொன்றினால் வழங்கப்பட்ட பங்குகளின் அல்லது தொகுதிக்கடன் தொகுதிகளின்மீது செலுத்தப்படற்பாலதான முத்திரைத் தீர்வையின் கொடுப்பனவு, இப்பிரிவின் கீழ் இணக்கி வைக்கப்பட்டுள்ளவிடத்து, (1) ஆம் உட்பிரிவின்கீழ் அதிகாரமளிக்கப்பட்ட அத்தகைய கம்பனியின் முதனிலை அலுவலர், அத்தகைய பங்கு அல்லது தொகுதிக்கடன் சான்றிதழ் மீது செலுத்தப்படற்பாலதான முத்திரைத் தீர்வைத் தொகையையும், அத்தகைய முத்திரைத் தீர்வையின் கொடுப்பனவு இப்பிரிவுக்கிணங்க இணக்கி வைக்கப்பட்டுள்ளது என்பதனையும் அத்தகைய ஒவ்வொரு பங்கு அல்லது தொகுதிக்கடன் சான்றிதழ் மீது புறக்குறிப்பிடுதல் வேண்டும்.”

“(3) அப்பிரிவின் (5) ஆம் உட்பிரிவில் மேல் நீதிமன்றத்தில் அல்லது மாவட்ட நீதிமன்றமொன்றில்” என்னும் சொற்களுக்குப் பதிலாக “மேல் நீதிமன்றத்தில், மாவட்ட நீதிமன்றமொன்றில் அல்லது சட்டத்தினால் உருவாக்கப்பட்ட அல்லது தாபிக்கப்பட்ட வேறேதேனும் நீதிமன்றத்தில்” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்.

முதன்மைச்
சட்டவாக்
கத்தின்
14 ஆம் பிரி
வைத் திருத்
துதல்.

8. முதன்மைச் சட்டவாக்கத்தின் 14 ஆம் பிரிவு அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:—

(i) அதன் (அ) என்னும் பந்தியில், “அல்லது மாவட்ட நீதிமன்ற மொன்றினால்” என்னும் சொற்களுக்குப் பதிலாக “அல்லது மேல் நீதிமன்றத்தில் அல்லது மாவட்ட நீதிமன்றமொன்றில் அல்லது சட்டத்தினால் உருவாக்கப்பட்ட அல்லது தாபிக்கப்பட்ட வேறேதேனும் நீதிமன்றத்தில்; அல்லது” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்.

(ii) அவ்வுட்பிரிவின் (11) ஆம் உட்பந்தியை உடனடுத்துப் பின்வரும் உட்பந்தியை உட்புகுத்துவதன் மூலமும்:—

(iiஅ) இறந்த ஆளொருவரின் மரணச் சொத்து தொடர்பான மரணசாதனத் தத்துவப் பத்திரத்துக்கான அல்லது நிருவாகத் தத்துவப் பத்திரத்துக்கான விண்ணப்பங்களின் விடயத்தில் மரணச்சொத்தின் தேறிய பெறுமதியாதல் வேண்டும்.

முதன்மைச்
சட்டவாக்
கத்தின்
15 ஆம் பிரி
வைத் திருத்
துதல்.

9. முதன்மைச் சட்டவாக்கத்தின் 15 ஆம் பிரிவு அப்பிரிவின் (3) ஆம் உட்பிரிவினை உடனடுத்துப் பின்வரும் புதிய உட்பிரிவைச் சேர்ப்பதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது:—

(4) கைமாற்றம் செய்யப்பட்ட ஏதேனும் ஆதனம் கம்பனியொன்றின் பங்குகளைக் கொண்டிருக்கின்றவிடத்து, அந்த கைமாற்றல் சாதனத்திற்கு எந்த முத்திரைத் தீர்வை அறவிடப்படற்பாலதாகின்றதோ அந்த முத்திரைத்தீர்வையானது—

(அ) அத்தகைய கைமாற்றம் கொடை மூலமானதாக இருக்கின்றவிடத்து, கைமாற்றல் தேதியன்று அத்தகைய பங்குகளின் பெறுமதி;

(ஆ) அத்தகைய கைமாற்றம் விற்பனை மூலமானதாக இருக்கின்றவிடத்து, விற்பனைக் கொடை முனைவு ஏற்றுக்கொள்ளப்பட்ட தேதியன்று அத்தகைய பங்குகளின் பெறுமதி அல்லது திறந்தவர்களால் உடன்பட்டுக் கொள்ளப்பட்ட விலை என்பவற்றுள் எந்தத் தொகை கூடுதலானதோ அந்தத் தொகை,

என்பவற்றின் மீது கணிக்கப்படுதல் வேண்டும்.”.

10. பின்வரும் புதிய பிரிவு, முதன்மைச் சட்டவாக்கத்தின் 15 ஆம் பிரிவை உடனடுத்து இத்தால் உட்புகுத்தப்படுவதுடன், அது அச்சட்டவாக்கத்தின் 15அ என்னும் பிரிவாகப் பயனுறுதலும் வேண்டும்:—

“மாற்றுதல்.

15அ. இலங்கை நாணயம் அல்லாத ஏதேனும் நாணயத்தில் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்ட ஏதேனும் பணம் தொடர்பாக, சாதனமெதுவும் முத்திரைத் தீர்வை விதிக்கப்படற்பாலதானதாக இருக்குமிடத்து, அத்தகைய தீர்வையானது, சாதனத் தேதியான நாளன்று அல்லது சாதனமானது இலங்கைக்கு வெளியே எழுதப்பட்ட அல்லது ஆக்கப்பட்ட மாற்றுண்டியலொன்றாக, காசோலையாக அல்லது வாக்குறுதிப்பத்திரமாக இருக்குமிடத்து சாதனமானது இலங்கையில் முத்திரையிடப்பட்ட நாளன்று இருந்த அப்போதைய நாணயமாற்று வீதத்துக்கிணங்க இலங்கை நாணயத்திலான அத்தகைய பணத்தின் பெறுமதி மீது கணிக்கப்படுதல் வேண்டும்.”

முதன்மைச்
சட்டவாக்
கத்தின்
15 அ என்
னும் புதிய
பிரிவை உட்
புகுத்துதல்.

11. முதன்மைச் சட்டவாக்கத்தின் 18 ஆம் பிரிவானது அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் “ பிரதிபயனுக்கு ஆதனத்தை உரித்து மாற்றுவதற்கென” என்னும் சொற்களுக்குப் பதிலாக “பிரதிபயனுக்கு அசைவுள்ள ஆதனத்தை உரித்து மாற்றுவதற்கென” என்னும் சொற்களை இடுவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

முதன்மைச்
சட்டவாக்
கத்தின்
18 ஆம் பிரி
வைத் திருத்
துதல்.

12. முதன்மைச் சட்டவாக்கத்தின் 24 ஆம் பிரிவு அப் பிரிவின் (உ) என்னும் பந்தியை உடனடுத்துப் பின்வரும் பந்தியை உட்புகுத்துவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது:—

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 24 ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

(உஉ) எந்தச் சேவைகளை செய்வதற்காக அல்லது (மின்சக்தி உட்பட) எந்தப்பண்டங்களை வழங்குவதற்காக அரசாங்கத்தினால் கொடுப்பனவு செய்யப்படுகின்றதோ அந்த எவையேனும் சேவைகளைப் புரிவதற்காக அரசாங்கத்துடன், அல்லது அதன் சார்பில் அல்லது அதற்குச் சாதகமாக செய்து கொள்ளப்படும் ஒப்பந்தமொன்றின் விடயத்தில், அரசாங்கத்துடன் அத்தகைய ஒப்பந்தத்தைச் செய்துகொள்ளும் திறத்தவரால்;”

13. முதன்மைச் சட்டவாக்கத்தின் 33 ஆம் பிரிவானது அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் அவ்வுட்பிரிவுக்கான காப்பு வாசகத்தின் (ஆ) என்னும் பந்திக்காகப் பின்வரும் பந்தியை இடுவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது:—

முதன்மைச்
சட்டவாக்
கத்தின்
33 ஆம் பிரி
வைத் திருத்
துதல்.

“(ஆ) அத்தகைய சாதனத்தின்மீது விதிக்கப்படற்பாலதான முத்திரைத் தீர்வை ஐயாயிரம் ரூபாவாக அல்லது அதற்குக் குறைவானதாக இருக்குமாயின், பதிவாளர் தலைமையகிபதி அல்லது எவரேனும் பிரதிப் பதிவாளர் தலைமையகிபதி அல்லது எவரேனும் பதிவாளர் தலைமையகிபதியினால் அது சார்பாக அதிகாரமளிக்கப்பட்ட எவரேனும் உதவிப் பதிவாளர், அதன்மீது செயற்படலாம்.”

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 38 ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 45 ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

14. முதன்மைச் சட்டவாக்கத்தின் 38 ஆம் பிரிவானது, அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் “ஐம்பது ரூபா கட்டணமொன்றை” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “இருநூற்றைம்பது ரூபா கட்டணமொன்றை” என்னும் சொற்களை இடுவதன்மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

15. முதன்மைச் சட்டவாக்கத்தின் 45 ஆம் பிரிவானது அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் உட்பிரிவை இடுவதன்மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது :—

“(1) முப்பதாம் பிரிவின் (1) (ஆ) என்னும் உட்பிரிவின் கீழ் வழங்கப் பட்ட ஏதேனும் அறிவித்தலினால் செலுத்தப்பட வேண்டுமெனத் தேவைப்படுத்தப்பட்ட தீர்வையானது அத்தகைய அறிவித்தலில் குறித்துரைக்கப்பட்ட தேதியன்று அல்லது அதற்குமுன்னர் செலுத்தப்படுதல் வேண்டும்; அத்துடன் அதன்கண் குறித்தொதுக்கப்பட்ட தேதியன்று அல்லது அதற்கு முன் அத்தகைய தீர்வையானது செலுத்தப்படாதிருக்குமிடத்து, அத்தகைய தீர்வை கொடுப்பனவு செய்யப்படாத ஒவ்வொரு மாதத்திற்கும், தீர்வையின் பத்து சதவீதத்திற்குச் சமமான தண்டமொன்றுடன் சேர்த்துச் செலுத்துவதற்குத் தவணை தவறியிருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும் என்பதுடன் தீர்வையைச் செலுத்துவதற்கான ஆள் இச்சட்டத்தின் நோக்கங்களுக்காகத் தவணை தவறுபவரொருவராகக் கருதப்படுதலும் வேண்டும்;

ஆயினும் தண்டமொன்றாகச் செலுத்தப்படற்பாலதான மொத்தத் தொகை, தவணை தவறப்பட்டுள்ள தீர்வையின் ஐம்பது சதவீதத்தை விஞ்சுதல் ஆகாது.”

முதன்மைச்
சட்டவாக்கத்
தில் 56ஆ என்
னும் புதிய
பிரிவை உட்
புகுத்துதல்.

16. முதன்மைச் சட்டவாக்கத்தின் 56 ஆம் பிரிவை உடனடுத்துப் பின்வரும் புதிய பிரிவு இத்தால் உட்புகுத்தப்படுவதுடன், அது அச்சட்டவாக்கத்தின் 56ஆ என்னும் பிரிவாகப் பயனுறுதலும் வேண்டும் :—

“முத்திரைகளை
மோசடி செய்
தல்.

56ஆ. ஏதேனும் முத்திரையை அல்லது முத்திரைச் சுவட்டை சட்டமுறையின்றி ஆக்குகின்ற அல்லது தயாரிக்கின்ற அல்லது அவற்றை ஆக்குவதில் அல்லது தயாரிப்பதில் எவ்வகையிலேனும், எம்முறையிலேனும் உதவி செய்கின்ற அல்லது அவ்வாறு ஆக்கப்பட்ட அத்தகைய ஏதேனும் முத்திரைச் சுவடுகளை அல்லது ஏதேனும் முத்திரையை அவரது உடைமையில் வைத்திருக்கின்ற ஆளெவரும், தவறென்றுக்குக் குற்றவாளியாதல் வேண்டும் என்பதுடன், நீதிவாறொருவர் முன்னிலையில் சுருக்கமுறையான விளக்கத்தின்பின்னர், குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டதன்மேல், ஐயாயிரம் ரூபாவை விஞ்சாத குற்றப்பணமொன்றுக்கு அல்லது ஆறு மாதங்களை விஞ்சாதவொரு காலப்பகுதிக்கு இருவகையிலொருவகையான மறியற்றண்டனைக்கு அல்லது அத்தகைய குற்றப்பணம் மறியற்றண்டனை ஆகிய இரண்டிற்கும் ஆளாதலும் வேண்டும்.”

17. முதன்மைச் சட்டவாக்கத்தின் 59 ஆம் பிரிவை உடனடுத்துப் பின்வரும் புதிய பிரிவு இத்தால் உட்புகுத்தப்படுவதுடன், அது அச்சட்டவாக்கத்தின் 59அ என்னும் பிரிவாகப் பயனுறுதலும் வேண்டும்:—

“64அ என்னும் பிரிவின் கீழான அறிவித்தலோடு இணங்கியொழுகாமை.

59அ. ஐம்பத்துமூன்றாம் பிரிவின்கீழ், அல்லது 64 அ என்னும் பிரிவின் கீழ் தமக்கு வழங்கப்பட்ட அறிவித்தலொன்றின் தேவைப்பாட்டோடு இணங்கியொழுகாத தவறுகின்ற ஆளெவரும் தவறென்றுக்குக் குற்றவாளியாதல் வேண்டும் என்பதுடன் நீதிவாஞ்ஞரவர் முன்னிலையிலான சுருக்கமுறை விசாரணையின்பின்னர் ஐயாயிரம் ரூபாவை விஞ்சாத குற்றப்பணமொன்றுக்கு ஆளாதலும் வேண்டும்.”

முதன்மைச் சட்டவாக்கத்தில் 59அ என்னும் புதிய பிரிவை உட்புகுத்துதல்.

18. முதன்மைச் சட்டவாக்கத்தின் 64 ஆம் பிரிவை உடனடுத்துப் பின்வரும் புதிய பிரிவு இத்தால் உட்புகுத்தப்படுவதுடன், அது அச்சட்டவாக்கத்தின் 64அ என்னும் பிரிவாகப் பயனுறுதலும் வேண்டும்.

“தகவல்களைக் கோருதற்குத் தத்துவ முடைய தாதல்.

64அ. (1) ஆணையாளர் தலைமை அறிவித்தலினை ஆணையாளர் தலைமை அறிவித்தலில் அல்லது வரிமதிப்பீட்டாளர் ஒருவர் இச்சட்டத்தின் நோக்கங்களுக்காகப் பின்வருவனவற்றைத் தேவைப்படுத்தி, ஆளெவருக்கும் எழுத்திலான அறிவித்தலை வழங்கலாம்:—

முதன்மைச் சட்டவாக்கத்தில் 64அ என்னும் புதிய பிரிவை உட்புகுத்துதல்.

- (i) அத்தகைய அறிவித்தலில் குறித்துரைக்கப்பட்ட காலப் பகுதியினுள் அத்தகைய அறிவித்தலில் குறித்துரைக்கப்படக்கூடியவாறான அத்தகைய ஏதேனும் ஆவணத்தை அல்லது சாதனத்தை பரிசோதனைக்காக அவருக்குச் சமர்ப்பித்தல் அல்லது அனுப்பிவைத்தல் ;
- (ii) அத்தகைய அறிவித்தலில் குறித்துரைக்கப்படக்கூடியவாறான அத்தகைய ஏதேனும் தகவலைக் கொடுத்துதலுதல் ;
- (iii) அத்தகைய அறிவித்தலில் குறித்துரைக்கப்படக்கூடியவாறான அத்தகைய இடத்திலும் அத்தகைய தேதியிலும் அத்தகைய நேரத்திலும் அத்தகைய அறிவித்தலில் குறித்துரைக்கப்படக் கூடியவாறான அத்தகைய ஏதேனும் கருமத்தின் மீது பரிசோதிக்கப்படக் கூடியவாறாக, தானாகவோ அல்லது அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதி மூலமாகவோ சமூகமளித்தல்.

(2) ஓராம் உட்பிரிவின் கீழ், ஏதேனும் தகவலைக் கொடுத்துதலுமாறு ஆளெவரையும் தேவைப்படுத்தி அவருக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளனிடத்து, அத்தகைய தகவல் கொடுக்கப்படுவதனைத் தடுக்கும் ஏதேனும் ஏற்பாடு வேறு ஏதேனும் சட்டத்தினால் முரணாக, எது எவ்வாறாக இருப்பினும், அத்தகைய தேவைப்பாடுகளுடன் இணங்கியொழுகுதல் வேண்டும்.

(3) ஓராம் உட்பிரிவின் கீழ் வழங்கப்படும் அறிவித் தலோடு இணங்கியொழுதி சமுகமளிக்கும் ஆளெவரும் அவ்வாறு சமுகமளித்தலில் அவரால் நியாயமாகக் கூறப் பட்ட அத்தகைய செலவுகளைப் பெற ஆணையாளர் தலைமை அதிபதியினால் அனுமதிக்கப்படலாம்.

(4) இப்பிரிவில் 'ஆள்' என்பது வங்கியாளர் ஒரு வரையும் உள்ளடக்கும்."

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 71 ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

19. முதன்மைச்சட்டவாக்கத்தின் 71 ஆம் பிரிவானது அதன் "ஆவணம்" என்பதன் வரைவிலக்கணத்துக்குப் பதிலாக பின்வரும் வரை விலக்கணத்தை இடுவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது:—

"ஆவணம்" என்பது ஏதேனும் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை கள் தொடர்பில் அற்றேனித் தத்துவக்காரர் ஒருவரின் நியமனம் பிராது, மறுமொழி, பறிவரை அல்லது வேறு வழக்குரை, மனு, விண்ணப்பம் சத் தியக்கடதாசி, நியமனம், அழைப்புக்கட்டளை, தீர்ப்பு, தீர்வை, ஏதேனும் விவரணத்திலான கட்டளை, அளிப்பு, எழுத்தாணை, ஆணை, பொருட்பட்டி யல் கணக்கு, விதிப்பாணை, முறி அல்லது பிணைமுறி, நீதிமன்ற அழைப்பாணை, அத்துடன் பிரேரணை வினாக்கொத்துக்கள், வினாக்கொத் துக்களுக்கான மறுமொழி, மேன்முறையீட்டுக்கான அறிவித்தல், செல வுப்பட்டியல், ஆணை, தடைக்கட்டளை அல்லது அறிவித்தல் தவிரந்த விண் ணப்பம் என்று பொருள்படும்.